

**GENDER EQUITY PROMOTION PROGRAMMES ORGANIZED BY THE**  
**INSTITUTION YEAR WISE DURING THE LAST FIVE YEARS**



**Women Empowerment Cell/**

**Women Grievance Cell/**

**Internal Complaints Committee (ICC)**



## Activities 2013

### ***Violence against Women***

- To create awareness on the violence against women which leads to crime.



Gender inequality and violence against women affect the lives of every person, regardless of age or gender. Violence against women inside family has its repercussions on the society at large. But Government alone cannot control the crime committed against women. It demands co-operation and co-ordination with the general public and civil society organizations. To check violence against women, women should be mentally and economically strong. So, the workshop on violence against women was organized on 16.06.13 to train the participants to overcome violence and protect themselves against violence. Many gentlemen of our University also attended the program. This program was published in the newspaper.



**Group discussion and interaction**



*Senior Professors attended the workshop*



*Poster Presentation*



*Resource Person Mrs. Doulat Fakhruddin addressing the session*



*Interaction session with audience by Mrs. Sheriffa, Correspondent, Crescent Girls Schools (Special invitee)*



*Interaction session with Male Faculty member(s)*



*Group Discussion*

## News Paper Clipping of the program “ Violence against women”

NB  
Lup  
8/12/2013  
செவ்வாய்க்கிழ

சென்னை

### ‘பெண்கள் முன்னேற்றம் எழுத்தளவில்தான் உள்ளது’

தாம்பரம், பிப். 17: பெண்கள் முன்னேற்றம் தொடர்பான ஆய்வுகளும், பரிந்துரைகளும் எழுத்தளவில் சுயம்பூட்டர்களுக்குள் அடங்கி கிடக்கின்றன என சென்னை பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ரீட்டா ஜான் கூறினார்.

சென்னை அடுத்த வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:

ஆண்களுக்கு சரிதிராக அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் பெண்களுக்கு அனைத்து வகையிலும் வலிமை யோடு திகழ வேண்டிய அவசியம் உள்ளது.

பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக புள்ளி விவரங்களுடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளும் பரிந்துரைகளும் சுயம்பூட்டர்களுக்குள்ளே அடக்கி வைக்கப்பட்டுள்ளனவே தவிர, அவற்றை செயல்படுத்த முடியாத அளவில் பல்வேறு நிலைகளில் தடைபட்டுள்ளன.

உயர்சுவீத துறையைப் பொறுத்த அளவில், சுல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் 9.5 சதவீத அளவில் மட்டுமே பெண்கள் உயர் பதவிகளில் வகிக்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றார்.

ஆகிய இந்நிலை உபகார சேவை மையம் தலைவர் தெளவதீவி பக்ரதீவி, கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் ஐ.பி. ஷமீம் பானு, பி.எஸ்.அப்துர் ரகுமான் பதிவாளர் வி.எம்.பெரிபசாமி, மாணவர் சேர்க்கை இயக்குநர் வி.என்.ஏ.துவாய், மன் டி.ஆர்.ரங்காமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.



வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரகுமான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த கருத்தரங்கில் பங்கேற்ற சென்னை பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ரீட்டா ஜான் (இடமிருந்து 2-வது) கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஒளவை, எஸ்.வீனா கீதா, உபகார சேவை மையம் தலைவர் தெளவதீவி பக்ரதீவி உள்ளிட்டோர்.

BS Abdur Rahman University, Vandalur organized workshop on+ Violence against Women+ Mrs.Reeta John, Assistant Professor, Madras University, Mrs.Avai, Mrs.Angelina geetha, Event organizers, Daulet beevi Fakurdeen, head-Upkar social service centre presided over the event.

## Activities 2014

### ***Workshop on Motivation***

#### ***Objective:***

- To enable women to achieve their dreams of excelling in academic and career as well as in personal life through psychological motivation and to handle difficult situations in life.



#### Inauguration of the workshop

The Psychological Motivation Workshop was organized for women staff and girl students on 15<sup>th</sup> February 2014 and 15<sup>th</sup> March 2014. Renowned psychologist Dr. Abilasha, the resource person, conducted very interesting and interactive sessions.



Dr. Abilasha with Special Invitee Mrs. Tareen and WEC members



The resource person Dr. Abilasha addressed the audience



Group discussion and interaction session

## Activities 2015

### ***YOGA Training***

- To train women to enhance their physical and spiritual well being through YOGA.



YOGA demonstration

The sound health and sound mind are essential for women to balance between the work pressure at home and workplace. So, the Women Empowerment Cell organized YOGA training for the staff members of this University. More than 60 participants took part in this event and performed YOGA. Dr. R. Auvai, Deputy Physical Director of our University demonstrated YOGA.



The above picture depicts the YOGA being performed by the T.B.A.K women's hostel staff in the hostel premises to build their physical and mental strength. The demonstration was given by the hostel girl students who have undergone YOGA training.



**Self defence training programme for women -** On August 7, 2015 to motivate the students to protect themselves from the environment

### Activities 2016

Organized workshop on **Mind Matters Yoga training programme** + conducted in our University on 21st January, 2016 to help our faculties to do yoga as regular practice and make them to focus on different activities



Organized “Yoga Awareness Training Programme” to our faculty members and students and our staff members actively involved and participated in this Programme. International Yoga Day Celebration - 31.05.2016 & 01.06.2016

## Activities 2017

  
The Management, Vice-Chancellor, Registrar, Women empowerment cell  
cordially invite you to the Inaugural function of

**Workshop  
on  
Capacity building of women in higher education**  
on  
1<sup>st</sup> April 2017, Saturday at 9.15 A.M.  
In seminar Hall II, Coimbatore center

**Dr.V.Murugesan**  
Registrar  
presides and Inaugurates

**Topics and Resource Persons**

|   |  |
|---|--|
| <b>Gender sensitization</b><br>Dr.N.Manimekalai<br>Director and Head, Women studies,<br>Bharathidasan University,<br>Trichy | <b>Academic Leadership</b><br>Dr.K.Hemalatha<br>Head of P.O. of Mathematics, AU<br>Bharathidasan University,<br>Coimbatore Center for<br>Empowerment of Women, Anna University |
| <b>Women and Research</b><br>Dr.Rita John<br>Prof and Head, Theoretical Physics,<br>Madurai University                      | <b>Work life balance</b><br>Dr.K.Hemalatha<br>Associate Prof of mathematics, AU<br>Coimbatore Center for Director of Center for<br>Empowerment of Women, Anna University       |

**ORGANIZING SECRETARY**  
Dr. J.B. Shameem Banu  
Professor of Physics

**ORGANIZING COORDINATORS**  
Dr. S. Kuthi Rani, Dean (SPCL) & Head / Chem.,  
Dr. M. Anand, Head (in Opert) /  
Dr. Anantha Geetha, Professor / SCP  
Dr. M. Yeganesan, Asst. Head / IIT

**MEMBERS**  
Department Coordinators of WEC  
(As given in the University website)




Organized a Workshop on **Capacity Building of Women in higher education** on **01.04.2017**. In this program an invited lecture on **Gender sensitization** was delivered by **Dr. N. Manimekalai**, Director and Head, Women studies, Bharathidasan University, Trichy.





Grooming is always a matter of interest for Female, professional appearance not only gives the positive impression about you, but also gives you respect in the workplace. organized two days workshop on %Grooming your Self for Female Professors %during 25<sup>th</sup> & 26<sup>th</sup> September 2017. Ms.Varsha from *Scale Up skill development center*, T.Nagar, Chennai 17 demonstrated the various skills and gave tips for grooming.

## Activities 2018



Organized workshop titled **%Focus mind+** for the female faculty on 16.2.2018. This workshop helps the faculty members to shed out their stress by doing small activities and also **Mr.Vinayak** demonstrated small exercises for improving the focus mind and concentration towards work.



Women grievances Cell has organized a workshop titled **“Fuel Conservation+** on 08.03.2018 from 10 am to 12 noon for the benefit of female students.